

உ

சிவமயம்.

திருவாவடுதுறை யாதீனகர்த்தர்

புநீலபுநீ வைத்தியலிங்க தேசிகர்

மாலை.



“ சித்தாந்த சைவப்பிரசாரகர் ”

உறையூர்.

தே. பெரியசாமி பிள்ளை.



SOLDEN & Co., PRINTERS

TRICHINOPOLY.

1925.

உ

சிவமயம்

நிகமாகம சித்தாந்த சைவ சமயாசிரிய

பீடமாய் விளங்கா நின்ற

திருக்கலாய பரம்பரைத் திருவாவடுறை யாதீனம்

மஹா சந்நிதானம்

ஸ்ரீஸ்ரீ வைத்தியலிங்கதேசிகர் மாலை.

இது

ரிசிரபும், உறையூர் சைவ சித்தாந்த சபைத் தலுக்காரியும்  
ஸ்ரீ மீலட்சு சித்தா வித்தியாசலைத் தலைவரும், கு. நா. லாலா  
பெடவைச் சித்தாந்த நூலாசிரியரான சபைத் தலைவரும்  
புவானூர், திருவானைக்கா, சைவசித்தாந்த சங்கங்  
களின் உபாக்கிராசுரதிபதியும், சென்னை சைவ  
சித்தாந்த மகாசமாஜத்தின் அத்தியக்ஷரும்  
ஆகிய “சித்தாந்த சைவப் பிரசாரகர்”

உறையூர்

தே. பெரியசாமி பிள்ளை இயற்றியது.

திரிசிரபும்

சோல்டன் கம்பெனியில் பதிப்பிக்கப்பெற்றது.

1925

சிவமயம்.

சிறப்புப்பாயிரங்கள்.

சிதம்பரம் ஸ்ரீ மீனாட்சி தமிழக்காலேஜ் பிரின்ஸிபல்  
“ மஹாமஹோபாத்தியாயர் ”

பிரும்மஸ்ரீ. வே. சாமிநாதையரவர்கள்

உரைத்தருளியது.

விருந்தம்.

கோமலி யறிஞர் குழாமலி செல்வக்  
கோமுத்தி மடாலயத் தரசார்  
தேமலி சீல வைத்திய லிங்க  
தேசிக வள்ளன்மேன் முப்பான்  
பாமலி மாலே பண்புற வியற்றிப்  
பரிவினிற் சாத்தியுயர் தனனாற்  
பூமலி பெரிய சாமியென் புலவன்  
புகழ்மலி யுறந்தைவாழ் பவனே

நாட்டரசன் கோட்டை

“ கம்பராமாயணப்பிரசாரகர் ”

பிரும்மஸ்ரீ ப. ஸ்ரீ. இராமையங்காரவர்கள்

இயற்றியது.

மாலையறி புலவரமு துண்டார்முன் பின்னுமது  
வாய்ப்ப வாய்ந்து

சோலைநிறை யாவடுதண் டுறையில்வைத் தியலிங்கத்  
 தூயன் றேடுக்கு  
 தூலைமுறை யநிந்துரைக்கு நுண்ணறிவாற் றமிழ்மலை  
 நோன்பிற் சேர்த்தான்  
 "தூலைமுறை பிறழாமற் காக்குமுறந் தைப்பெரிய  
 சாமி வேளே.

திருவாரூர் திருக்கூட்டத் தொருவரும்  
 தேவிநகர் வாசியும். ஆகிய  
 பூவாரூர் சைவசித்தாந்த சங்கத்து  
 அக்ராசனாதீபதி

ஸ்ரீமத். சு. சாமிஐயா தேசிகரவர்கள்

இயற்றியது.

தமிழ்மொழியுஞ் சிவநெறியுந் தழைக்கவொளிர் கோமுத்திச்  
 சைவா தீனத்  
 தமர்தருவைத் தியலிங்க வருட்குருதண் ணடிமலருக்  
 கணிய லந்தத்  
 தமிழ்மணமுஞ் சிவமணமுந் தகக்கலந்து மிகவினிப்பச்  
 சாத்தி னுலை  
 அமுதகவிப் புலவனுறை யூர்ப்பெரிய சாமியுய  
 ரறிஞர் கோவே.

திருவிடைமருதூர் வித்வான்  
**ஸ்ரீமத். சி. ச. கந்தசாமி தேசிகரவர்கள்**  
 இயற்றியது.

பண்ணவர், பெருமா னுவடு துறைவாழ்  
 பசுபதி வைத்திய லிங்க  
 அண்ணனங் குருவா யமர்ந்தருள் போதி  
 லஞ்சுறும் பாப்பணி விடுத்தே  
 எண்ணரு மகிழ்வி னேற்றிடத் தமிழி  
 னினியபாப் பணியணி யீந்தான்  
 தண்ணல வழந்தைப் பெரியசாமிப்பேர்  
 சைவசித் தாநததா பகனே.

ஷெயர் ஆதின ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதரும் “குணநிதி”  
 பத்திராதிபரும் ஆகிய ஷெயர்  
**ஸ்ரீமத். சொ. பிச்சையா தேசிகரவர்கள்**  
 இயற்றியது.

வானநாட் டவரும் வாழ்த்துறுந் துறைசை  
 வைகுறும் வைத்திய லிங்க  
 ஞானதே சிகனார் நாண்மல ரடிக்கு  
 நற்றமிழ் மாலிகை நவீன்றான்  
 தேனகு மலர்ப்பூஞ் சோலைசு முறையூர்  
 செய்தவப் பயனெனத் திகழும்  
 மேனகு கல்விப் பெரியசாமிப்பேர்  
 விற்பன வித்வரத் தினமே.

திரிசிரபுரம்

சூசையப்பர் கல்லூரித் தலைமைத்தமிழ்ப்புலவர்  
திருவாளர் அ. சிவப்பிரகாசர்

கூறியது.

கோழிகைம் மாவலி குறைத்த வளம்பதி  
வாழி புறந்தை வாழ்தொல் குடிவரு  
நலமிகு செல்வன் புலமிகு மறிஞன்  
உரிய நுரைசால் பெரிய சாமியென்  
உளநிறை நண்பன் தளர்வி லண்பன்  
திருவா வடுதுறை யொருவா வுரவோன்  
இறையரு ளன்பர்க் குறையு ளெனவருள்  
வள்ளல் வைத்திய லிங்கதே சிகர்மென்  
மலர்த்தான் வழத்திய குலத்தமிழ்த் தெரியல்  
நினைவற நினைந்து புனைந்தருட் குரவனை  
மகிழ்வித் தின்ப மாண்பெய் தினனே.

திரிசிரபுரம், பிஷ்ப்பார்கலாசாலைத்  
தலைமைத் தமிழ்ப் பண்டிதர்  
ந, மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்  
இயற்றியது.

திருவளருந் துறைசைவயித் தியலிங்க தேசிகர்மேற்  
றிகழு மின்சொல்  
மருவளருந் தமிழ்மலை புனைந்து மகிழ் பூத்தனன்சீ  
ருறந்தை வாழும்  
உருவளருந் திருநீறு மைந்தெழுத்துப் பொருளாய்  
வோங்கு சைவக்  
சுருவளருந் கலைப்புலவன் பெரியசாமிப் பெயர்சால்  
குணமிக் கோனே.

கிரிகரபுரம் வரகனகர் தமிழ்வித்க்வான்,  
 திருவாளர். தி. ம. பென்னுச்சாமிபிள்ளையவர்கள்  
 இயற்றியது.

அரிய மயனுந் தேடரிய  
 அரன் வாழ் பதியா வடுதுறையிற்  
 பிரிய முடன்வாழ் வைத்யலிங்கப்  
 பெம்மான் ஞான தேசிகர்மேல்  
 அரிய சேடன் முடி துளக்க  
 வளித்தான் மரலை யாவனெனிற்  
 பெரியோ னுறந்தைப் பதிவாமும்  
 பெரிய சாமிப் புலவோனே.


கும்பகோணம் தமிழ்ப்பண்டிதர்  
 திருவாளர். சாமிநாதபிள்ளை அவர்கள்  
 இயற்றியது.

தென்னூஞ் செந்தமிழ்மந் திரமுதித்த துறைசைதனிற்  
 றிகமும் கைலை  
 டின்னூரும் பரம்பரைக்கோர் விண்மணியா யன்பர்ப்பவ  
 வியாதி தீர்க்கும்  
 பொன்னூங் கருணைமருந் துதவுவயித் தியலிங்கப்  
 புகழ்ப்பேர் தாங்கும்  
 மன்னூங் குருபரனை யதுதினமு மனத்திருத்தி  
 வணங்கி வாழ்த்தி;  
 சொற்சுவையும் பொருட்சுவையுந் துலங்கிடுபுத்  
 திச்சுவையுஞ் சொட்டச் சொட்டப்

பற்சுவைசேர் மாமலைப் பீனந்தணிந்தி  
 புதழ்பல்பும் படைத்தா னும்பா  
 வற்சுவைசேர் மாடநிறை யுறந்தைநகர்  
 வித்வமணி விவேக பாநு  
 நற்சுவைசால் கவிதைமழை பொழிபெரிய  
 சாமியெனு நாவல்லோனே

நிரிகிரபுரம். பிஷ்ப்பபர்கலாசலைத் தமிழர் பண்டிதர்  
 திருவாளர் அமிர்தம். சுந்தரநாதபிள்ளையவர்கள்  
 இயற்றியது.

கலைபுடன் மதியுங் கவினுட னொழுசுங்  
 கவிபுகல் திறனுமன் பூண்ட  
 நிலைபெறு புகழோன் பெரியசாமிப்பேர்  
 நிறைதமிழ் வல்லவ னழகாத்  
 தலைதரு துறைசை வைத்திய லிங்கர்  
 சற்குரு பொற்கழல் மருவ  
 மலைவறு மின்பப்பொருள் கொளேர் மலை  
 வனைந்தனன் வையம் வாழ் அறவே.



உ-

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

திருவாய்மொத்த குருவே துணை.

துறைசை

ஸ்ரீலக்ஷ்மீ வைத்தியலிங்கதேசிகர் மாலை.

உ

சிவமயம்.

(காப்பு)

சங்கர னுமைமகிழ் தந்தி யானனன்  
அங்கழ லிறைஞ்சியா வடுது றைக்குரு  
சிங்கம்வைத் தியலிங்க தேசிகேசர்க்கு  
மங்கலச் செந்தமிழ் மாலே சூட்டுவாம்.

சமயாசாரிய சந்தானசாரிய பரம்பரை வணக்கம்.

பரசமய கோளரியைப் பரவாமு ரரசைப்  
பரவைமகிழ் கா தலரைப் பகர்மணிவாசகரை  
வரசமுக் கெய்கண்ட மாமணியைத் துறையநர்  
வளருமருணந்திதனை மறைஞானத்தேவை  
முரசறைந்து முத்திதரு முதல்வருமா பதியை  
முன்னருஞ்சீரருணமசி வாயர் முதலான  
அரசவனக் குரவர்தமை யவர்பரபின் மேலு  
மடைவார் யாவரையுதித மகமகிழப் புகழ்வாம்.

(நூல்)

கங்கையஞ் சடையுங் கண்காமழ் நுதலுங்  
கலைமுத லேந்தியே கவினும்  
அங்கையு மால மார்தரு களமு  
மகிலமியா வைபுமினி தீன்ற  
மங்கைதன்பாலு மாற்றியேற் றினயிம்  
மக்கண்மெய் மிக்கபுண் ணியமே  
மங்கலத் துறைசை வைத்திய லிங்க  
மாசிலாத் தேசிக மணியே

(க)

பரமுயிர் பந்த மென்னுமுப் பொருளின்  
 பண்பினைப் பங்கயச் செங்கை  
 விரனிரை கொண்டு விளக்கிய நின்னை  
 விடுத்தெவர் பாலடுத் திடுவேன்  
 கரவக லுள்ளத் தடியவர் பருகுங்  
 கரையிலா னந்தமாக் கடலே  
 வரமிகு துறைசை வைத்திய விங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உ)

கன்னலங் சூதலைக் கனிமொழித் துவர்வாய்  
 கயல்விழி யார்கட மயலால்  
 நின்னடி மலரை நேசியா துழுவை  
 நீசனேன் பாசவே ரறுமோ  
 பொன்னகர்க் கிறைவ னிசுவா னவர்கள்  
 பூவுறை மாதவ ராதி  
 மன்னர்சூழ் துறைசை வைத்திய விங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (ஈ)

வெண்பொடி மேனி முழுவதும் பூசி  
 விழிமணி மாலிகை பூண்டு  
 பண்பொலி தெய்வப் பைந்தமிழ் வேதம்  
 பன்னுநாத் தழும்புறப் பாரி  
 கண்பொழி நீருங் கருத்துமா நாயிற்  
 கடையனின் கழறொழுக் கணிப்பாய்  
 மண்பொலி துறைசை வைத்திய விங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (ச)

விதியொடு விலக்கு மினிதுணர்ந் தொழுகு  
 மேலவர் பாலடைந் தவர்கொன்  
 மதிவழி யொழுகு மதியினை வழங்கி  
 மன்னுபே ரின்பவாழ் வென்னுங்  
 கதிநிலை கூடக் கடையனைக் காண்பாய்  
 கடிமதின் முடிமிசைக் ககன  
 மதிதவழ் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (௫)

அடுத்ததே கங்கட் களவிலை வாளா  
 வழிந்தன வாடகணிற் கடியேன்  
 தொடுத்தசெந் தமிழாற் றுதிபுரிந் தன்பிற்  
 ரெண்டுசெய் திருக்குமா விஞ்ஞான்  
 நெடுத்தவிவ் வுடல்போ வினியதொன் றுண்டோ  
 விரும்பொழி லாரும்புதேன் சுரும்பர்  
 மடுத்தெழுந் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (௬)

வெண்டிரு நீற்றுப் புண்டரப் பொலிவும்  
 விழிமணி மாலைகப் பூணூற்  
 தண்டமிழ் வேத மோதலைந் தெழுத்துச்  
 சாதன மேதன மென்னக்  
 கொண்டமெய் யன்பர் குழுவினு ளெனையுங்  
 கூட்டுவித் தருளுநா ளுளதோ  
 மண்டுசீர்த் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே (௭)

நீதிநில மாந ரென்னுமு வாசை  
 நெடுங்கட லிடைப்படு நீச  
 மதியுடைச் சிறியேன் வஞ்சநெஞ் சுன்றன்  
 மாசரன் பூசிப்ப தென்றே  
 பதியசு பாசப் பருப்பொரு டேர்ந்த  
 பாகமார் சத்திரி பாதர்  
 வசிதருந் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே

(அ)

என் றுநீ யுனேமந் தன் றுதொட் டேனீவ்  
 வேழையா மடியனிற் கடிமை  
 என் றுநான் மறைக ளாகம நாலே  
 ழியம்பிடு மென்பது மிவைகள்  
 உன்றிரு வாக்கு மாகில்யா னடிமை  
 யுஞற்றலென் றெப்பனீ யென்றே  
 மன்றுசூழ் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே.

(ஆ)

பொண்மயல்கொண்டு பேதுறு மனத்துப்  
 பேதையிற் பேதையே யென்ன  
 உண்மதித் துலகர் வெறுக்கினு மென்னை  
 யுடையநீ வெறுப்பதிங் குறுமோ  
 தண்மலர்ப் பாதந் தலைமிசைச் சூட்டித்  
 தமிழனைத் தாங்கலே தகவாம்  
 வண்மதிற் றுறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே.

(க)

காப்பது விரத மென்னுமு துரையைக்  
 கனவிலுங் கருதிலன் கமழும்  
 பூப்பறித் திட்டுன் பொன்னடி போற்றேன்  
 போதமா ரேழிரண்டிரு நூல்  
 நாப்பயின் றறியே னெனினுநின் னடிமை  
 நானெனல் ஞாலநன் கறியும்  
 மாப்புகழ்த் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கக)

பிழையெலாம் பெரிதும் புரியநா னுகிலேன்  
 பேணிலே னலமொரு சிறிதும்  
 குழைமனத் தொன்றுங் குறித்திடா தாண்டு  
 கூர்ந்தரு ஞுவையெனச் சார்ந்தேன்  
 விழைசுவார் விழையும் விழைவெலாம் விழைகின்  
 மேவிட விரைந்தருள் விமல  
 மழைமதிற் றுறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கஉ)

முகிலெனக் குழலை முத்தென வெயிற்றை  
 முருக்கென விதழைமா வடுவின்  
 வகிரென விழியை மதியென முகத்தை  
 வரையென முலையினை மடவெள்  
 ளெகினென நடையை யேந்திழை யவர்பா  
 வியம்புவேன் பயன்பெறு வேளை  
 மகிபுகழ் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கங)

பொறையரு ளடக்க மன்புப சாரம்  
 பொருந்துமா சாரந்நீதி  
 முறைநிசங் கல்வி மொய்ப்புய ரீகை  
 மூதுணர் வீரமா தியவை  
 இறைபுமி லெளியே நெவ்வண நின்ற  
 ளெய்தலென் றெண்ணிவா டுறுவேன்  
 மறைபயிற் றுறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கசு)

ஆகமே நானென் றலைந்தனன் சின்ன  
 ளமைபுமிந் திரியநா நென்றேன்  
 ஊகமே நான்மற் றுயிருநா நென்றென்  
 றுமுன்றன் னெப்பினின் னுரையாற்  
 சோகமே பாவித் திருந்திட்ட வன்றே  
 தொலைந்தன வவையெலாஞ் சோலை  
 மாகமார் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கசு)

காட்சியொன் றன்றிப் பிறவுள யாவுங்  
 கற்பித மாமெனக் கரையு  
 மீட்சியில் பாதகத்தாரீ திருவாய்  
 விண்டமெய் கண்டநன் னூலின்  
 சாட்சிகொண் டுணருந் தரமுடை யவரோ  
 தமிழ்மறை முழக்கொலி தவிரா  
 மாட்சிசார் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கசு)

குறுமுனி முதலோர் சமழ்ப்புறத் தரிழ்முற்  
 கூர்ந்திடு புலமையர் குழுவும்  
 தெறும்புலத் தினராம் யோகியர் குழுவும்  
 திகழ்சிவ ஞானியர் குழுவும்  
 உறுமுயர் நின்னொற் சந்திதி முன்ன  
 ரொதியனே னுற்றிட வருள்வாய்  
 மறுவறு துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கௌ)

முனைத்தபே ரன்பர்க் கருள்வையே லஃது  
 முறையெனப் பெறுமவ்வா நின்றி  
 இளைத்தடைந் தேனுக் கருள்வையே லீதந்  
 கேற்றத்தி னேற்றமா கடுமே  
 கிளைத்தகோட் டெருமை பாயவாய் வெருவிக்க  
 கிளர்ந்தெழு வரான்முகில் கிழிக்கும்  
 வளைத்தடத் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கௌ)

தன்னுயிர் தன்னை நீப்பினுஞ் செயற்க  
 தான்பிறி தின்னுயிர் தவிர்ப்ப  
 தென்னுமெய்ம் மொழியை யின்பமாக் கொண்டிங்  
 கியங்குமா தவரலா தென்போற்  
 புன்னடைப் புலையர் பொருந்துவ தெங்ஙன்  
 பொருவிலா நின்னருள் புகலாய்  
 மன்னெழிற் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (கௌ)

குசைநுனி தனிலுங் கூர்த்தனுண் புலங்கூர்  
 கோதின்மெய் யடியவ ரெல்லாம்  
 இசையொடுத் தியம்பக் கேட்டுவப் பதிலு  
 மேழையேற் கவ்வறி வுதனி  
 இசைந்திடச் செய்வை யொனிலெழு புகழ்தா  
 மேழூல கடங்குமோ வெந்தாய்  
 வசைதவிர் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உய)

தம்முடல் பெருக்கத் தாம்பிறி துடலைத்  
 தடிந் துணுஞ் சமுக்கரைக் காணில்  
 அம்மமற் றிவரை யணுகிழற் றீங்கே  
 வடையுமென் றஞ்சியே வகன்றுன்  
 செம்மலர் நோன்றூட் கன்புசெய் திருக்குஞ்  
 செல்வமே தந்தெனைப் புரப்பாய்  
 மம்மர்தீர் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உக)

முருக்கிதழ்ச் செவ்வாய் முகிழ்முலை மடவார்  
 மோகவா ரிதியிடை மூழ்கித்  
 தருக்குந ரெல்லா நின்றிருச் சமுகஞ்  
 சாரவுந் தரமுடை யவரோ  
 பொருக்கரைத் தேமா மாதுளை கதவி  
 பூகமா தவியகி லோடு  
 வருக்கைகூழ் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உஉ)

ஊழ்வினை வழியே வந்துற்ற தவ்வு  
 மொழிந்திடினுடனழிந் தொழியும்  
 பாழ்தது வீதை யோம்பலாற் பயனென்  
 பாரமா மீதிறு முன்னம்  
 ஆழ்கருத் தோடுன் னடிப்பணி புரியு  
 மார்வமீந் தழிவினா வின்ப  
 வாழ்வரு டுறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (2௩)

காகமு முறவோ டுண்பது கண்டுங்  
 கடையனே னங்ஙன மின்றித்  
 தேகமே பெரிதென் றுளவெலா மருந்தித்  
 தினமெலாங் கழித்தனன் சிறிதும்  
 மோகமோதவிரேன் யோகமோ வறியேன்  
 மூடனேன் பிறப்பென்ன பிறப்பே  
 மாகவின் றுறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (2௪)

சிற்றறி வுடையேன் காட்டிடக் காணுஞ்  
 செயலினேன் சிறியனே னெனக்கு  
 முற்றறி வருவ முதல்வனீ யிரங்கி  
 முயங்குபே ரருளினு னின்னை  
 இற்றெனக் காட்டா யென்னிலென் னுணர்வே  
 னீதுனை யன்றியே புரிவார்  
 மற்றெவர் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (2௫)

கடையணிற் கடைய னாய்த்திரிற் தெய்க்குங்  
 கடையனைக் கைவிடா தென்னை  
 உடையநா யகனீ யுளமுவுந் தாண்டா  
 லொவ்வுறா தென்னுமோ வுலகம்  
 அடைதரு வொன்றே வுடையவான் சமழ்ப்பா  
 வணிபொழில் பலகொடு திகழும்  
 மடைவயற் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உசு)

பிற்தமக் கின்னா முற்பகற் செய்யிற்  
 பிற்பகற் மமக்கின்னா தாமே  
 உறணிச மென்ன லோதும்வன் னூவர்த  
 முரையினைக் கடைப்பிடித் தொழுஞ்  
 திறனிலாச் சிறியேற் சூய்வழி காட்டிச்  
 சேவாடி மேவிட வருள்வாய்  
 மறமகல் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உ௭)

மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டில்  
 வல்லிரைந் தேறியன் னவர்தம்  
 பொங்கர வல்குற் குழியிடை வீழ்ந்து  
 புலம்புமென் புந்தியென் னினதொண்  
 செங்கழற் பாதஞ் சேருதற் கஞ்சுஞ்  
 சேருநர் சென்னவா ிதிக்கோர்  
 வங்கமாந் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே. (உ௮)

புலம்புரி துயர மகன்றதின் னன்பர்  
 புகல்பணிக் கொல்கிடா துஞற்றிச்  
 சலம்புரி பிறவிச் சாகரங் கடக்கத்  
 தமிழனுக் கருளுநா ளுளதோ  
 தலம்புரி தவத்திற் கிதற்கினை வேறு  
 சாற்றுதற் கிலையென விமையோர்  
 வலம்புரி துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே.

(உக)

எத்துணை யின்றென் னறிவினை விரித்தீ  
 தியம்புமா றியக்கினை கொல்லோ  
 வத்துணை யேநின் னடிமலர்க் கணிய  
 லடியனே னணிந்தன னல்லாற்  
 பித்துடை மனத்துச் சுதந்தர மில்லேன்  
 பேசிய தொன்றிலை யருட்கண்  
 வைத்தருள் துறைசை வைத்திய லிங்க  
 மாசிலாத் தேசிக மணியே.

(ஈய)

ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் மென்பதம் வாழ்க.

சுபம்!

உறந்தைப் பேருந்தேவனார் என்னும்

“சித்தாந்த சைவப் பிரசாரகர்”

தே. பெரியசாமி பிள்ளை

இயற்றிய

ஸ்ரீ லக்ஷ்மீ வைத்தியலிங்க தேசிகர் மாலை

முற்றும்.